

DEPOSITION OF WITNESS

(Chapter XXIII Code of Criminal Procedure)

In the court Judicial Magistrate At Oddanchatram

Case No : STC 555/2023

Complainant Witness : PW 1

பெயர்:	ராஜேந்திரன்	ஜாதி:	
தந்தை / கணவர் பெயர் :	காளியப்பன்	தொழில்:	
கிராமம்:		சமயம்:	
தாலுகா:		வயது	

Solemnly affirmed in accordance with the provisions of Oaths Act 1969

Examination Date / சாட்சி விசாரணை தேதி :- 29 /04/2026

(எதிரி ஆஜர்)

புகார்தாரர் தரப்பு எதிரி தரப்பில் குறுக்குவிசாரணை

1) எனது பெயர் ராஜேந்திரன். எனக்கு சொந்த ஊர் எது என்றால் சத்திரப்பட்டி ஆகும். நான் என்ன வேலை செய்கிறேன் என்றால் மக்காசோளம் வியாபாரம் செய்து வருகிறேன். நான் மக்காசோளம் வியாபாரத்திற்காக கடை வைத்துள்ளேன் என்றால் வைத்துள்ளேன், ஜி.எஸ்.டி. பதிவு செய்து வருமான வரி செலுத்தி வருகிறேன். எத்தனை ஆண்டுகளாக மக்காசோளம் வியாபாரம் செய்து வருகிறேன் என்றால் 15 வருடங்களுக்கு மேலாக செய்து வருகிறேன். எதிரியை எனக்கு எப்படி தெரியும் என்றால் அவர் எனது நண்பர், அவர் டீ கடை வைத்துள்ளார். நான் அவரது டீ கடைக்கு செல்வது வழக்கம், அவர் எனக்கு இடம் வாங்கி தந்துள்ளார், அதன் மூலமாக எனக்கு எதிரி நல்ல பழக்கம். எத்தனை ஆண்டுகளாக எதிரி எனக்கு பழக்கம் என்றால் சுமார் 20 வருடங்கள் எங்களுக்குள் பழக்கம்.

2) திண்டுக்கல் ரோடு, பழனி செல்வம் ஸ்டோர்ஸ் சம்பத் என்பவர் எனக்கு பழக்கமா என்றால் எனக்கு பழக்கம், அவர் எனது நண்பர். எதிரி சம்பத் என்பவரின் கடையில் வேலை செய்தது எனக்கு தெரியுமா என்றால் எதிரி சம்பத் கடையில் இருப்பார், ஆனால் எதிரி அங்கு வேலை செய்தாரா என்று எனக்கு தெரியாது. எனக்கும் சம்பத்திற்கும் வரவு செலவு உள்ளதா என்றால் இப்போது இல்லை, 10 வருடங்களுக்கு முன்பு இருந்தது. எதிரி கொடுத்ததாக சொல்லப்படும் காசோலையில் எதிரி கையொப்பம் மட்டும் தான் செய்து கொடுத்து இருந்தார் என்றால் சரிதான், எதிரி அவர் சொல்லும் தேதியில் என்னை செக்கை பூர்த்தி செய்து கலெக்சனுக்கு போடச் சொன்னார். எதிரி எப்போது எங்கு வைத்து என்னிடம் பணம் வாங்கினார்

என்றால் கடந்த 11.01.2023 ஆம் தேதி அன்று சத்திரப்பட்டி உள்ள எனது வீட்டில் வைத்து எதிரி தனியாக வந்து வாங்கினார். நான் எதிரியிடம் எவ்வளவு முறை எங்கு வைத்து கொடுத்த பணத்தை திருப்பி கேட்டேன் என்றால் அவர் வைத்து இருக்கும் டீ கடையில் வைத்து 7 லிருந்து 10 முறை கேட்டு இருப்பேன், போகும்போது எல்லாம் கேட்டு கொண்டே தான் இருந்தேன். நான் பணம் கேட்டதற்கு எதிரி என்ன பதில் சொன்னார் என்றால், எதிரிக்கு பணம் கஷ்டமாக இருப்பதாலும், கொஞ்சம் கொஞ்சமாக திருப்பி கொடுத்துவிடுவதாக சொன்னார்.

3) புது ஆயக்குடியை சேர்ந்த சித்திக் அன்சாரியை எனக்கு தெரியுமா என்றால் எனக்கு தெரியாது. புது ஆயக்குடியை சேர்ந்த சித்திக் அன்சாரிக்கு சம்பத்திடமிருந்து எதிரி ரூ.10,00,000- கட்டாக பெற்று தந்த விவரம் எனக்கு தெரியுமா என்றால் எனக்கு தெரியாது. சித்திக் அன்சாரி தான் பெற்றுக் கொண்ட கடனை திருப்பி செலுத்துவதற்காக தனது தோட்டத்தை விற்று அனைத்து கடன்களையும் திருப்பி கொடுக்கும்போது சம்பத்திற்கு ரூ.5,00,000/- மட்டும் திருப்பி செலுத்திய விவரம் எனக்கு தெரியுமா என்றால் எனக்கு தெரியாது. மேற்சொன்ன கொடுக்கல் வாங்கல் காரணமாக எதிரிக்கும் சம்பத்துக்கும் மனகசப்பு இருந்த விவரம் எனக்கு தெரியுமா என்றால் எனக்கு தெரியாது. கடந்த 04.03.2013 ஆம் தேதியன்று சம்பத் கடையில் வைத்து எதிரி என்னிடம் ரூ.2,00,000/- கட்டாக அதற்கான வட்டி ரூ.3/- ஆக நிர்ணயித்து வாங்கினார் என்றால் எனக்கு ரூபகம் இல்லை. 09.10.2013 ஆம் தேதி அன்று சம்பத் என்பவரின் கடையில் வைத்து ஆயக்குடியை சேர்ந்த இப்ராஹிம் என்பவரின் முன்பாக ரூ.2,00,000-த்தை எதிரி திருப்பி கொடுத்தார் என்றால் சரியல்ல, எதிரி திருப்பி கொடுக்கவில்லை. அன்றை தினம் பணத்தை பெற்றுக் கொண்ட பிறகு எதிரி தான் கொடுத்த புரோநோட் மற்றும் செக்கை திரும்ப கேட்ட போது நான் மறுந்துவிட்டு வந்ததாகவும் திரும்பவும் வீட்டிலிருந்து எடுத்து கொண்டு வந்து தருவதாக சொன்னேன் என்றால் சரியல்ல, நான் அப்படி சொல்லவில்லை, இப்ராஹிம் என்பவர் யார் என்றே எனக்கு தெரியாது.

4) சம்பத் என்பவருக்கு சித்திக் அன்சாரி தரவேண்டிய ரூ.5,00,000/- த்திற்காக எதிரியின் பூர்த்தி செய்யப்படாத காசோலையை நானும், சம்பத்தும் சேர்ந்து பூர்த்தி செய்து எதிரியிடமிருந்த பணத்தை பறிக்க வேண்டும் என்ற உள்நோக்கத்துடன் வங்கியில் தாக்கல் செய்தோம் என்றால் சரியல்ல. எதிரியின் வீடு எனக்கு தெரியுமா என்றால் எனக்கு தெரியாது, நான் அவரை டீ கடையில் வைத்து தான் பார்ப்பேன். நான்

சொல்வதுபோல் எதிரி என்னிடம் ரூ.2,00,000/ கடனாக பெறவில்லை என்றாலும்,
எதிரிக்கும் இந்த வழக்கிற்கும் சம்பந்தமில்லை என்றாலும் சரியல்ல.

Signature of the witness
(சாட்சியின் கையெழுத்து)

Taken Down by me in Open Court and Read Over
to the witness in the presence of the accused
interpreted to him in Tamil and admitted by him/her
to be correct.

Judicial Magistrate
Oddanchatram.
Date : 29/04/2026